

Act

Chapter 8

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

1	Σαῦλος	δὲ	ἦν	συνεδιοκῶν	τῆ	ἀναμείσει	αὐτοῦ.	Ἐγένετο		
	சவுல்	-ஆகிலும்	இருந்தான்	சம்மதித்து	-அந்த	கொலையில்	அவனுடைய	நடந்தது		
	G4569	G1161	G1510	G4909	G3588	G0336	G0846	G1096		
	δὲ	ἐν	ἐκείνῃ	τῆ	ἡμέρῃ,	διεγγυμὸς	μὲν	ἐπὶ	τῆν	ἐκκλησίαν
	-மற்றும்	-இல்	அந்த	-அந்த	நாளில்	துன்புறுத்தல்	பெரிய	-மேல்	-அந்த	சபையின்
	G1161	G1722	G1565	G3588	G2250	G1375	G3173	G1909	G3588	G1577
	τῆν	ἐν	Ἱεροσόλυμοις.	πάντες	δὲ	διεσπάρησαν	κατὰ			
	-அந்த	-இல்	எருசலேமில்	எல்லாரும்	-மற்றும்	சிதறடிக்கப்பட்டார்கள்	-முழுவதும்			
	G3588	G1722	G2414	G3956	G1161	G1289	G2596			
	τὰς	χώρας	τῆς	Ἰουδαίας	καὶ	Σαμαρείας,	πληθὺν	τῶν		
	-அந்த	நாடுகளில்	-உடைய	யூதேயா	மற்றும்	சமாரியா	தவிர	-அந்த		
	G3588	G5561	G3588	G2449	G2532	G4540	G4133	G3588		
	ἀποστόλων.									
	அப்போஸ்தலர்கள்									
	G0652									

ஸ்தேவானைக் கொலைசெய்வதற்கு சவுலும் சம்மதித்திருந்தான். அந்த நாட்களிலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டானது. அப்போஸ்தலர்கள்தவிர, மற்ற எல்லோரும் யூதேயா சமாரியா நாடுகளில் சிதறப்பட்டுப்போனார்கள்.

2	συνεκόμισαν	δὲ	τὸν	Στέφανον	ἄνδρες	εὐλαβεῖς,	καὶ			
	அடக்கம்செய்தார்கள்	-மற்றும்	-அந்த	ஸ்தேவானை	மனிதர்கள்	பக்தியுள்ள	மற்றும்			
	G4792	G1161	G3588	G4736	G0435	G2126	G2532			
	ἐποίησαν	κοιτεῖν	μὲν	ἐπὶ	αὐτῷ.					
	செய்தார்கள்	புலம்பல்	பெரிய	-மேல்	அவனுக்காக					
	G4160	G2870	G3173	G1909	G0846					
	Τὴν	ἐκκλησίαν,	κατὰ	τοὺς						
	-அந்த	சபையை	-முழுவதும்	-அந்த						
	G3588	G1577	G2596	G3588						
	οἴκοις	ἐἵστορευόμενος,	σύρων	τε	ἄνδρας	καὶ				
	வீடுகளில்	நுழைந்து	இழுத்துக்கொண்டு	-மற்றும்	ஆண்களையும்	மற்றும்				
	G3624	G1531	G4951	G5037	G0435	G2532				
	γυναικας,	παρεδίδον	εἰς	φυλακῆν.						
	பெண்களையும்	ஒப்படைத்தான்	-க்குள்	சிறைச்சாலையில்						
	G1135	G3860	G1519	G5438						

தேவபக்தியுள்ள மனிதர்கள் ஸ்தேவானை எடுத்து அடக்கம்செய்து, அவனுக்காக மிகவும் துக்கம் அனுசரித்தார்கள்.

3	Σαῦλος	δὲ	ἐλυμάλνετο	τῆν	ἐκκλησίαν,	κατὰ	τοὺς			
	சவுல்	-ஆகிலும்	அழித்துக்கொண்டிருந்தான்	-அந்த	சபையை	-முழுவதும்	-அந்த			
	G4569	G1161	G3075	G3588	G1577	G2596	G3588			
	οἴκοις	ἐἵστορευόμενος,	σύρων	τε	ἄνδρας	καὶ				
	வீடுகளில்	நுழைந்து	இழுத்துக்கொண்டு	-மற்றும்	ஆண்களையும்	மற்றும்				
	G3624	G1531	G4951	G5037	G0435	G2532				
	γυναικας,	παρεδίδον	εἰς	φυλακῆν.						
	பெண்களையும்	ஒப்படைத்தான்	-க்குள்	சிறைச்சாலையில்						
	G1135	G3860	G1519	G5438						
	σὺν	ἡμεῖς	ἐξῆλθον	ἐκ	Ἱεροσολύμων.					
	சவுல்	நான்	வெளியே	இருந்து	எருசலேமிலிருந்து					
	G4862	G1485	G1519	G1519	G2414					

சவுல் ஒவ்வொரு வீடாகப்புகுந்து, ஆண்களையும் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய், சிறைப்பிடித்து சபையை அழித்துக்கொண்டிருந்தான்.

4 Οἱ μὲν οὖν διασπαρέντες διήλθον, εὐαγγελιζόμενοι,
 -அந்த -ஒருபுறம் ஆகையால் சிதறடிக்கப்பட்டவர்கள் சென்றார்கள் நற்செய்தியறிவித்து
[G3588](#) [G3303](#) [G3767](#) [G1289](#) [G1330](#) [G2097](#)

τὸν λόγον.
 -அந்த வார்த்தையை
[G3588](#) [G3056](#)

சிதறிப்போனவர்கள் எங்கும் சுற்றித்திரிந்து நற்செய்தியைப் போதித்துவந்தார்கள்.

5 Φίλιππος δὲ, κατελθὼν εἰς τὴν πόλιν τῆς Σαμαρείας,
 பிலிப்பு -மற்றும் இறங்கி -க்குள் -அந்த நகரத்திற்கு -உடைய சமாரியா
[G5376](#) [G1161](#) [G2718](#) [G1519](#) [G3588](#) [G4172](#) [G3588](#) [G4540](#)

ἐκῆρπσεν αὐτοῖς τὸν Χριστόν.
 பிரசங்கித்தான் அவர்களுக்கு -அந்த கிறிஸ்துவை
[G2784](#) [G0846](#) [G3588](#) [G5547](#)

அப்பொழுது பிலிப்பு என்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குச் சென்று, அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக்குறித்துப் போதித்தான்.

6 προσεῖχον δὲ οἱ ὄχλοι τοῖς λεγομένοις ὑπὸ
 கவனித்தார்கள் -மற்றும் -அந்த கூட்டங்கள் -அந்த சொல்லப்பட்டவைகளை -ஆல்
[G4337](#) [G1161](#) [G3588](#) [G3793](#) [G3588](#) [G3004](#) [G5259](#)

τοῦ Φίλιππου ὁμοθυμαδὸν, ἐν τῷ ἄκοῦεῖν αὐτοῦς καὶ
 -அந்த பிலிப்புவால் ஒருமனதாய் -இல் -அந்த கேட்கும்போது அவர்கள் மற்றும்
[G3588](#) [G5376](#) [G3661](#) [G1722](#) [G3588](#) [G0191](#) [G0846](#) [G2532](#)

βλέπειν τὰ σημεῖα ἃ ἐποίει.
 பார்க்கும்போது -அந்த அடையாளங்களை அவன் செய்தான்
[G0991](#) [G3588](#) [G4592](#) [G3739](#) [G4160](#)

பிலிப்பு செய்த அதிசயங்களை மக்கள் கேள்விப்பட்டு கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டு கவனித்தார்கள்.

7 πολλοὶ γὰρ τῶν ἐχόντων πνεύματα ἀκάθαρτα,
 அநேகர் ஏனெனில் -அந்த கொண்டிருந்தவர்களிலிருந்து ஆவிகள் அசுத்தமான
[G4183](#) [G1063](#) [G3588](#) [G2192](#) [G4151](#) [G0169](#)

βόωντα φωνῆ μεγάλης, ἐξήρχοντο; πολλοὶ δὲ,
 கூக்குரலிட்டு சத்தத்தோடு பெரிய வெளியேறின அநேகர் -மற்றும்
[G0994](#) [G5456](#) [G3173](#) [G1831](#) [G4183](#) [G1161](#)

παρὰ λέλυμένοι καὶ χυλοὶ, ἐθιραπέυθησαν.
 திமிர்வாதமுள்ளவர்களும் மற்றும் முடவர்களும் குணமாக்கப்பட்டார்கள்
[G3886](#) [G2532](#) [G5560](#) [G2323](#)

அநேகருக்குள் இருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தமிட்டு அவர்களைவிட்டுப்போனது. அநேக கைகால்கள் செயலிலந்தவர்களும், நடக்க இயலாதவர்களும் சுகமாக்கப்பட்டார்கள்.

8 ἐγένετο δὲ πολλὴ χάρὰ ἐν τῇ πόλει ἐκεῖνῃ.
 உண்டாயிற்று -மற்றும் மிகுந்த சந்தோஷம் -இல் -அந்த நகரத்தில் அந்த
[G1096](#) [G1161](#) [G4183](#) [G5479](#) [G1722](#) [G3588](#) [G4172](#) [G1565](#)

அந்தப் பட்டணத்திலே மிகுந்த மகிழ்ச்சி உண்டானது.

9	Ἀνήρ மனிதன் G0435	δὲ -ஆகிலும் G1161	τις, ஒருவன் G5100	ὄνοματι பெயர் G3686	Σίμων, சீமோன் G4613	προπατήρην முன்னமே-இருந்தான் G4391	ἐν -இல் G1722	τῆ -அந்த G3588
	πόλει நகரத்தில் G4172	μαγεύων, மாயவித்தைசெய்து G3096	καὶ மற்றும் G2532	ἐξἑστάνων பிரமிக்கச்செய்து G1839	τὸ -அந்த G3588	ἔθνος ஜனத்தை G1484	τῆς -உடைய G3588	
	Σαμαρείας, சமாரியா G4540	λέγων சொல்லி G3004	εἰσαί இருக்க G1510	τινα யாரோ G5100	ἐαυτὸν தன்னை G1438	μύγαν. பெரியவன் G3173		

சீமோன் என்ற ஒருவன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தை செய்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியா நாட்டு மக்களைத் திகைக்கவைத்துக்கொண்டிருந்தான்.

10	ῥῷ அவனுக்கு G3739	προσεῖχον கவனித்தார்கள் G4337	πάντες, எல்லாரும் G3956	ἀπὸ -இருந்து G0575	μικροῦ சிறியவர் G3398	ἕως -வரை G2193	μεγάλου, பெரியவர் G3173	
	λέγοντες, சொல்லி G3004	Ὀψὶς இவன் G3778	ἐστὶν இருக்கிறான் G1510	ἢ -அந்த G3588	δύναμις வல்லமை G1411	τοῦ -உடைய G3588	Θεοῦ தேவனுடைய G2316	ἢ -அந்த G3588
	καλοῦμένην அழைக்கப்படுகிற G2564	Μεγάλην. பெரிய G3173						

தெய்வத்தின் பெரிய சக்தி இவன்தான் என்று நினைத்து, சிறியோர் பெரியோர் எல்லோரும் அவனுடைய சொல்லைக்கேட்டு வந்தார்கள்.

11	προσεῖχον கவனித்தார்கள் G4337	δὲ -மற்றும் G1161	αὐτῷ, அவனுக்கு G0846	διὰ -ஆல் G1223	τὸ -அந்த G3588	ἱκανῶς நீண்ட G2425	χρόνῳ காலமாய் G5550	ταῖς -அந்த G3588
	μαγεῖας, மாயவித்தைகளால் G3095	ἐξἑστακένα பிரமிக்கச்செய்திருந்தான் G1839	αὐτοῦς. அவர்களை G0846					

அவன் நீண்ட நாட்களாக தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள்.

12	ὅτε எப்பொழுது G3753	δὲ -ஆகிலும் G1161	ἐπίστευσαν விசுவாசித்தார்கள் G4100	τῷ -அந்த G3588	Φιλιπῶν, பிலிப்புவை G5376	ἐπαγγελιστοῦ நற்செய்தியறிவிக்கிற G2097		
	παρὶ -குறித்து G4012	τῆς -அந்த G3588	βασιλείας ராஜ்யத்தைக்குறித்தும் G0932	τοῦ -உடைய G3588	Θεοῦ, தேவனுடைய G2316	καὶ மற்றும் G2532	τοῦ -உடைய G3588	
	ὄνοματος நாமத்தைக்குறித்தும் G3686	Ἰησοῦ இயேசு G2424	Χριστοῦ, கிறிஸ்துவின் G5547	ἐβαντίζοντο ஞானஸ்நானம்பெற்றார்கள் G0907	ἄνδρες ஆண்களும் G0435			
	τε -மற்றும் G5037	καὶ மற்றும் G2532	γυναικας. பெண்களும் G1135					

தேவனுடைய இராஜ்யத்திற்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்திற்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு போதித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, ஆண்களும் பெண்களும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

- 13 ὁ δὲ Σίμων καὶ ἀπὸς ἐπίστευσεν, καὶ βαπτισθεὶς,
 -அந்த -மற்றும் சீமோன் -கூட தானும் விசுவாசித்தான் மற்றும் ஞானஸ்நானம்பெற்று
[G3588](#) [G1161](#) [G4613](#) [G2532](#) [G0846](#) [G4100](#) [G2532](#) [G0907](#)
- ἦν προσκαρτεροῦν τῷ Φίλιππῳ. Θεωροῦν τε
 இருந்தான் பற்றிக்கொண்டிருந்தான் -அந்த பிலிப்புவோடு கண்டு -மற்றும்
[G1510](#) [G4342](#) [G3588](#) [G5376](#) [G2334](#) [G5037](#)
- σημεῖα καὶ δυνάμεις μεγάλας γινόμενας, ἐξίστατο.
 அடையாளங்களையும் மற்றும் வல்லமைகளையும் பெரிய நடக்கிறவைகளை பிரமித்தான்
[G4592](#) [G2532](#) [G1411](#) [G3173](#) [G1096](#) [G1839](#)

அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைச் சேர்ந்துகொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் பார்த்து பிரமித்தான்.

- 14 Ἀκούσαντες δὲ οἱ ἐν Ἱεροσολύμοις ἀπόστολοι, ὅτι
 கேட்டபோது -மற்றும் -அந்த -இல் எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் என்று
[G0191](#) [G1161](#) [G3588](#) [G1722](#) [G2414](#) [G0652](#) [G3754](#)
- ἔδεικται ἡ Σαμάρεια τὸν λόγον τοῦ Θεοῦ,
 ஏற்றுக்கொண்டது -அந்த சமாரியா -அந்த வார்த்தையை -உடைய தேவனுடைய
[G1209](#) [G3588](#) [G4540](#) [G3588](#) [G3056](#) [G3588](#) [G2316](#)
- ἀπέστειλαν παρὸς ἀπὸς Πέτρον καὶ Ἰωάννην,
 அனுப்பினார்கள் -இடத்தில் அவர்களிடத்தில் பேதுருவையும் மற்றும் யோவானையும்
[G0649](#) [G4314](#) [G0846](#) [G4074](#) [G2532](#) [G2491](#)

சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள்.

- 15 οἵτινες καταβάντες, προσηύξαντο περὶ ἀπὸς, ὅπως λάβωσιν
 அவர்கள் இறங்கி ஜெபித்தார்கள் -குறித்து அவர்களுக்காக -ஆக பெறும்படி
[G3748](#) [G2597](#) [G4336](#) [G4012](#) [G0846](#) [G3704](#) [G2983](#)
- Πνεῦμα Ἅγιον.
 ஆவியை பரிசுத்த
[G4151](#) [G0040](#)

இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவரும் பரிசுத்த ஆவியானவரைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமட்டும் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,

- 16 οὐδέπω γὰρ ἦν ἐπ' οὐδενὶ ἀπὸς
 இன்னும்-இல்லை ஏனெனில் இருந்தது -மேல் ஒருவர்மேலும் அவர்களில்
[G3764](#) [G1063](#) [G1510](#) [G1909](#) [G3762](#) [G0846](#)
- ἐπαπατωκότος, μόνον δὲ βεβαπτισμένοις βάπτιστον
 விழுந்திருக்கவில்லை மட்டும் -ஆகிலும் ஞானஸ்நானம்பெற்றிருந்தார்கள் இருந்தார்கள்
[G1968](#) [G3440](#) [G1161](#) [G0907](#) [G5225](#)
- εἰς τὸ ὄνομα τοῦ κυρίου Ἰησοῦ.
 -க்குள் -அந்த நாமத்தில் -உடைய ஆண்டவராகிய இயேசுவின்
[G1519](#) [G3588](#) [G3686](#) [G3588](#) [G2962](#) [G2424](#)

அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்செய்து,

- 17 τότε ἐπετίθεισάν τὰς χεῖρας ἐπ' ἀπὸς, καὶ
 அப்பொழுது கைகளை-வைத்தார்கள் -அந்த கைகளை -மேல் அவர்கள்மேல் மற்றும்
[G5119](#) [G2007](#) [G3588](#) [G5495](#) [G1909](#) [G0846](#) [G2532](#)
- ἐλάμβανον Πνεῦμα Ἅγιον.
 பெற்றார்கள் ஆவியை பரிசுத்த
[G2983](#) [G4151](#) [G0040](#)

அவர்கள்மேல் கரங்களை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றார்கள்.

18	ἰδὼν கண்டபோது G3708	δὲ -மற்றும் G1161	ὁ -அந்த G3588	Σίμων, சீமோன் G4613	ὄτι என்று G3754	δὴ -ஆல் G1223	τῆς -அந்த G3588	ἐπιπέσει கைவைப்பினால் G1936
	τῶν -உடைய G3588	χειρῶν கைகளின் G5495	τῶν -உடைய G3588	ἀποστόλων, அப்போஸ்தலர்களுடைய G0652		διδοῦναι கொடுக்கப்படுகிறது G1325		τὸ -அந்த G3588
	Πνεῦμα, ஆவி G4151	προσήμενον கொண்டுவந்தான் G4374	αὐτοῖς அவர்களுக்கு G0846	χρημάτα, பணத்தை G5536				

அப்போஸ்தலர்கள் தங்களுடைய கரங்களை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுகிறதை சீமோன் பார்த்தபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து:

19	λέγων, சொல்லி G3004	Δότι கொடுங்கள் G1325	καὶ எனக்கும் G2504	τῆν -அந்த G3588	ἐξουσίαν அதிகாரத்தை G1849	ταύτην, இந்த G3778	ἵνα -ஆக G2443	ῶ யாருடையமேல் G3739
	ἐὰν -ஆனால் G1437	ἐπιπέσει கைகளை-வைப்பேன் G2007	τὰς -அந்த G3588	χειρας, கைகளை G5495	λαβάνη பெறுவான் G2983	Πνεῦμα ஆவியை G4151		ἄγιον. பரிசுத்த G0040

நான் எவன்மேல் என் கரங்களை வைக்கிறேனோ, அவனும் பரிசுத்த ஆவியானவரைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.

20	Πέτρος பேதுரு G4074	δὲ -ஆகிலும் G1161	εἶπεν சொன்னான் G3004	παρὸς -இடத்தில் G4314	αὐτόν, அவனிடத்தில் G0846	τὸ -அந்த G3588	ἀργύριον வெள்ளி G0694	
	σοῦ, உன்னுடைய G4771	σὺν -உடன் G4862	σοὶ உன்னோடு G4771	εἴη இருப்பதாக G1510	εἰς -க்குள் G1519	ἀπόλαυσαν, அழிவுக்கு G0684	ὅτι ஏனெனில் G3754	τῆν -அந்த G3588
	δυνατέον ஈவை G1431	τοῦ -உடைய G3588	Θεοῦ, தேவனுடைய G2316	ἐνόςματος நினைத்தாய் G3543	δὴ -ஆல் G1223	χρημάτων பணத்தால் G5536	καὶ சம்பாதிக்க G2932	

பேதுரு அவனைப் பார்த்து: தேவனுடைய வரத்தை பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாம் என்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடுசூட அழிந்து போகக்கூடவது.

21	ὅτι இல்லை G3756	ἔστιν உண்டு G1510	σοὶ உனக்கு G4771	μὲν, பங்கு G3310	ὅτι இல்லை G3761	κλήρος, சுதந்தரமும் G2819	ἐν -இல் G1722	τῷ -அந்த G3588	λόγῳ வார்த்தையில் G3056
	τοῦτο; இந்த G3778	ἢ -அந்த G3588	γὰρ ஏனெனில் G1063	καρδία இருதயம் G2588	σοῦ உன்னுடைய G4771	ὅτι இல்லை G3756	ἔστιν இருக்கிறது G1510		ἐπιπέσει செம்மையாய் G2117
	ἔναντι -முன்பாக G1725	τοῦ -உடைய G3588	Θεοῦ. தேவனுக்குமுன்பாக G2316						

உன் இருதயம் தேவனுக்கு முன்பாகச் செம்மையாக இல்லாதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.

22	μετανόησον மனந்திரும்பு G3340	οὖν ஆகையால் G3767	ἀπὸ -இருந்து G0575	τῆς -அந்த G3588	κακίας பொல்லாப்பிலிருந்து G2549	σοῦ உன்னுடைய G4771	ταύτης, இந்த G3778
	καὶ G2532	δέηθητι வேண்டிக்கொள் G1189	τοῦ -உடைய G3588	Κυρίου, ஆண்டவரிடத்தில் G2962	εἰ ஒருவேளை G1487	ἄρα ஒருவேளை G0687	
	ἀφ'εθίσηταί மன்னிக்கப்படும் G0863	σοι உனக்கு G4771	ἣ -அந்த G3588	ἐάννοια எண்ணம் G1963	τῆς -உடைய G3588	καρδίας இருதயத்தின் G2588	σοῦ; உன்னுடைய G4771

ஆகவே, நீ உன் தீயகுணத்தைவிட்டு மனம்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்.

23	εἰς -க்குள் G1519	γὰρ ஏனெனில் G1063	χολῆν கசப்பின் G5521	πικρίας கசப்பு G4088	καὶ மற்றும் G2532	σύνδεσμον கட்டில் G4886	ἀδικίας, அநீதியின் G0093	ὁρῶ காண்கிறேன் G3708
	σε உன்னை G4771	ὄντα. இருக்கிறதை G1510						

நீ கசப்பான விஷத்திலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்.

24	ἀποκριθεὶς பதிலளித்து G0611	δὲ, -மற்றும் G1161	ὁ -அந்த G3588	Σίμων சீமோன் G4613	εἶπεν, சொன்னான் G3004	Δεήθητε வேண்டிக்கொள்ளுங்கள் G1189	ὑμεῖς நீங்கள் G4771	
	ἑπὶ -க்காக G5228	ἐμοῦ, என்னுக்காக G1473	παρὸς -இடத்தில் G4314	τὸν -அந்த G3588	Κύριον, ஆண்டவரிடத்தில் G2962	ὄψας -ஆக G3704	μηδὲν ஒன்றும் G3367	ἐπέλιθη வராதபடி G1904
	ἐπ' -மேல் G1909	ἐμὲ என்மேல் G1473	ῶν -அவை G3739	εἰρηκατε. நீங்கள்-சொன்னவைகளில் G2046				

அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு சம்பவிக்காதபடிக்கு, எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.

25	Οἱ -அந்த G3588	μὲν -ஒருபுறம் G3303	οὖν ஆகையால் G3767	διαμαρτυροῦμενοι, சாட்சியமளித்து G1263	καὶ மற்றும் G2532	λαλήσαντες பேசி G2980	τὸν -அந்த G3588
	λόγον வார்த்தையை G3056	τοῦ -உடைய G3588	Κυρίου, ஆண்டவருடைய G2962	ὑπέστρεφον திரும்பினார்கள் G5290	εἰς -க்குள் G1519	Ἱεροσόλυμα, எருசலேமுக்கு G2414	πολλὰς அநேக G4183
	τε -மற்றும் G5037	κώμας கிராமங்களுக்கும் G2968	τῶν -உடைய G3588	Σαμαριτῶν சமாரியர்களுடைய G4541	ἐπηγγελίζοντο. நற்செய்தியறிவித்தார்கள் G2097		

இவ்விதமாக அவர்கள் கர்த்தருடைய வார்த்தையைச் சாட்சியாக அறிவித்துச் சொன்னபின்பு, சமாரியருடைய அநேக கிராமங்களில் நற்செய்தியைப் போதித்து, எருசலேமுக்குத் திரும்பிவந்தார்கள்.

26 Ἄγγελος δὲ Κυρίου ἐλάλησεν πρὸς Φίλιππον, λέγων,
 தூதன் -மற்றும் ஆண்டவருடைய பேசினான் -இடத்தில் பிலிப்புவிடம் சொல்லி
[G0032](#) [G1161](#) [G2962](#) [G2980](#) [G4314](#) [G5376](#) [G3004](#)

Ἄνστηθι καὶ πορεύου κατὰ μεσημβρίαν, ἐπὶ τῆν ὁδὸν τῆν
 எழுந்திரு மற்றும் போ -நோக்கி தெற்கே -மேல் -அந்த வழியில் -அந்த
[G0450](#) [G2532](#) [G4198](#) [G2596](#) [G3314](#) [G1909](#) [G3588](#) [G3598](#) [G3588](#)

καταβαίνουσαν ἀπὸ Ἱεροσολῶν εἰς Γάζαν; αὐτῇ ἔστιν
 இறங்குகிற -இருந்து எருசலேமிலிருந்து -க்குள் காசாவுக்கு இது இருக்கிறது
[G2597](#) [G0575](#) [G2419](#) [G1519](#) [G1048](#) [G3778](#) [G1510](#)

ἔρημος.
 வனாந்தரமான
[G2048](#)

பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி: நீ எழுந்து, தெற்கு திசையாக எருசலேமிலிருந்து காசா பட்டணத்திற்குப் போகிற வனாந்திரப்பாதைவழியாகப் போ என்றான்.

27 καὶ ἄναστας, ἐπορεύθη. καὶ ἰδοὺ, ἀνήρ Αἰθίοψ, εὐνοῦχος,
 மற்றும் எழுந்து போனான் மற்றும் இதோ மனிதன் எத்தியோப்பியன் அண்ணகன்
[G2532](#) [G0450](#) [G4198](#) [G2532](#) [G3708](#) [G0435](#) [G0128](#) [G2135](#)

δυναστὴς Κανδάκης, βασιλίσσης Αἰθίοπων, ὅς ἦν ἐπὶ
 அதிகாரி கந்தாகேயின் ராணியின் எத்தியோப்பியர்களின் அவன் இருந்தான் -மேல்
[G1413](#) [G2582](#) [G0938](#) [G0128](#) [G3739](#) [G1510](#) [G1909](#)

πάσης τῆς γάζης ἀπὸ τῆς, ὅς ἐληλυθὲν
 எல்லா -அந்த பொக்கிஷத்தின்மேல் அவளுடைய அவன் வந்திருந்தான்
[G3956](#) [G3588](#) [G1047](#) [G0846](#) [G3739](#) [G2064](#)

προσκυνήσων εἰς Ἱεροσολῶν,
 தொழுதுகொள்ள -க்குள் எருசலேமுக்கு
[G4352](#) [G1519](#) [G2419](#)

அந்தப்படி அவன் எழுந்துபோனான். அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜாத்தியாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாக இருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் தொழுதுகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து;

28 ἦν τε ὑποστρέψων, καὶ καθήμενος ἐπὶ τοῦ
 இருந்தான் -மற்றும் திரும்பிக்கொண்டிருந்தான் மற்றும் உட்கார்ந்து -மேல் -அந்த
[G1510](#) [G5037](#) [G5290](#) [G2532](#) [G2521](#) [G1909](#) [G3588](#)

ἄρματος ἀπὸ τοῦ, καὶ ἀνεγύωσκει τὸν
 இரதத்தின்மேல் அவனுடைய மற்றும் வாசித்துக்கொண்டிருந்தான் -அந்த
[G0716](#) [G0846](#) [G2532](#) [G0314](#) [G3588](#)

προφήτην Ἠσαΐαν.
 தீர்க்கதரிசியாகிய ஏசாயாவை
[G4396](#) [G2268](#)

ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான்.

29 εἶπεν δὲ τὸ Πνεῦμα τῷ Φίλιππῳ, Πρὸς ἄλλοις καὶ
 சொன்னது -மற்றும் -அந்த ஆவி -அந்த பிலிப்புவிடம் அருகில்-போ மற்றும்
[G3004](#) [G1161](#) [G3588](#) [G4151](#) [G3588](#) [G5376](#) [G4334](#) [G2532](#)

κολλήθητι τῷ ἄρματι τοῦτου.
 சேர்ந்துகொள் -அந்த இரதத்தோடு இந்த
[G2853](#) [G3588](#) [G0716](#) [G3778](#)

ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்.

- 30

προσφραμὸν	δὲ,	ὁ	Φίλιππος	ἤκουσεν	αὐτοῦ	ἀναγινώσκοντος	Ἡσαΐαν
ஓடிவந்து	-மற்றும்	-அந்த	பிலிப்பு	கேட்டான்	அவன்	வாசிக்கிறதை	ஏசாயா
G4370	G1161	G3588	G5376	G0191	G0846	G0314	G2268
τὸν	προφήτην,	καὶ	εἶπεν,	Ἐκ	γε	γινώσκεις	
-அந்த	தீர்க்கதரிசியை	மற்றும்	சொன்னான்	உண்மையாகவே	-தான்	அறிகிறாயா	
G3588	G4396	G2532	G3004	G0686	G1065	G1097	
ἃ	ἀναγινώσκεις?						
-அவை	வாசிக்கிறவைகளை						
G3739	G0314						

அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குப் புரிகிறதா என்றான்.

- 31

ὁ	δὲ	εἶπεν,	Πῶς	γὰρ	ἂν	δυναίμην	εἶδν
-அந்த	-மற்றும்	சொன்னான்	எப்படி	ஏனெனில்	-ஆனால்	என்னால்-கூடும்	-ஆனால்
G3588	G1161	G3004	G4459	G1063	G0302	G1410	G1437
μῆ	τις	ὀδηγήσει	με?	παρεκάλει	εἶν	τε	
இல்லாவிட்டால்	ஒருவன்	வழிநடத்துவான்	என்னை	வேண்டிக்கொண்டான்	-மற்றும்		
G3361	G5100	G3594	G1473	G3870	G5037		
τὸν	Φίλιππον,	ἀναβάντα,	καθίσαι	σὺν	αὐτῷ.		
-அந்த	பிலிப்புவை	ஏறி	உட்காரும்படி	-உடன்	அவனோடு		
G3588	G5376	G0305	G2523	G4862	G0846		

அதற்கு அவன்: ஒருவன் எனக்குப் புரியவைக்காவிட்டால் அது எனக்கு எப்படி புரியும் என்று சொல்லி; பிலிப்பை, தன்னுடனே ஏறி உட்காரும்படி வேண்டிக்கொண்டான்.

- 32

ἢ	δὲ	περιοχῇ	τῆς	γραφῆς	ἣν	ἀνεγίνωσκεν	
-அந்த	-மற்றும்	பகுதி	-உடைய	வேதத்தின்	-அது	வாசித்துக்கொண்டிருந்தான்	
G3588	G1161	G4042	G3588	G1124	G3739	G0314	
ἣν	αὐτην,	ἵνα	παρόβιτον	ἐπι	σφραγῆν	ἡχθη,	
இருந்தது	இது	-போல	ஆடு	-க்குள்	அடிக்கப்படுவதற்கு	கொண்டுபோகப்பட்டது	
G1510	G3778	G5613	G4263	G1909	G4967	G0071	
καὶ	ὡς	ἀμνὸς	ἐναντίον	τοῦ	κείραντος		
மற்றும்	-போல	ஆட்டுக்குட்டி	-முன்பாக	-அந்த	மயிர்கத்தரிக்கிறவனுக்குமுன்பாக		
G2532	G5613	G0286	G1726	G3588	G2751		
αὐτὸν	ἄφρωνος,	οὕτως	ὡς	ἀνοίγει	τὸ	στόμα	αὐτοῦ.
தன்னை	ஊமையாய்	அப்படியே	இல்லை	திறக்கிறான்	-அந்த	வாயை	அவனுடைய
G0846	G0880	G3779	G3756	G0455	G3588	G4750	G0846

அவன் வாசித்த வேதவாக்கியம் என்னவென்றால்: "அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்; மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தம்போடாத ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.

33	Ἐν -இல் G1722	τῆ -அந்த G3588	ταπεινώσει தாழ்மையில் G5014	[ἀποῖ], அவனுடைய G0846	ἢ -அந்த G3588	κρῖς நியாயம் G2920	ἀποῖ அவனுடைய G0846	ῥῥθ. எடுக்கப்பட்டது G0142
	τῆν -அந்த G3588	γενεάν சந்ததியை G1074	ἀποῖ, அவனுடைய G0846	τίς யார் G5101	διηγῆσεται? விவரிப்பான் G1334	ὅτι ஏனெனில் G3754	ἀῖρεται எடுக்கப்படுகிறது G0142	
	ἀπο -இருந்து G0575	τῆς -அந்த G3588	γῆς பூமியிலிருந்து G1093	ἢ -அந்த G3588	ζῶν ஜீவன் G2222	ἀποῖ. அவனுடைய G0846		

அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுப்பட்டுப்போனது; அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும்” என்பதே.

34	ἀποκριθεὶς பதிலளித்து G0611	δὲ, -மற்றும் G1161	ὁ -அந்த G3588	ἐξοῖχος அண்ணகன் G2135	τῷ -அந்த G3588	Φιλίππῳ பிலிப்புவிடம் G5376	εἶπεν, சொன்னான் G3004
	Δέομαί வேண்டிக்கொள்கிறேன் G1189		σου, உன்னிடத்தில் G4771	περὶ -குறித்து G4012	τίνοσ யாரைக்குறித்து G5101	ὁ -அந்த G3588	προφήτης தீர்க்கதரிசி G4396
	λέγει சொல்கிறான் G3004	τοῖτο? இதை G3778	περὶ -குறித்து G4012	ἐαποῖ, தன்னைக்குறித்து G1438	ἢ அல்லது G2228	περὶ -குறித்து G4012	
	ἐτέρου வேறொருவனைக்குறித்து G2087		τινός? யாரோ G5100				

மந்திரி பிலிப்பை நோக்கி: “தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக்குறித்தோ, வேறொருவரைக்குறித்தோ? எனக்குச் சொல்லவேண்டும்” என்று கேட்டுக்கொண்டான்.

35	ἀνοίξας திறந்து G0455	δὲ -மற்றும் G1161	ὁ -அந்த G3588	Φίλιππος பிலிப்பு G5376	τὸ -அந்த G3588	στόμα வாயை G4750	ἀποῖ, அவனுடைய G0846	καὶ மற்றும் G2532	ἄρξάμενος ஆரம்பித்து G0756
	ἀπο -இருந்து G0575	τῆς -அந்த G3588	γραφῆς வேதவசனத்திலிருந்து G1124	ταύτης, இந்த G3778	ἐγγυεῖσται நற்செய்தியறிவித்தான் G2097	ἀποῖ, அவனுக்கு G0846			
	τὸν -அந்த G3588	Ἰησοῦν. இயேசுவை G2424							

அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை அடிப்படையாக வைத்து இயேசுவைக்குறித்து அவனுக்குப் போதித்தான்.

36	ὡς -போது G5613	δὲ -மற்றும் G1161	ἐπορεύοντο போய்க்கொண்டிருந்தார்கள் G4198	κατὰ -வழியாய் G2596	τῆν -அந்த G3588	ὁδόν, வழியிலே G3598	ῥῥθον வந்தார்கள் G2064	
	ἐπὶ -மேல் G1909	τι ஒரு G5100	ἕνδεκα, தண்ணீரண்டை G5204	καὶ மற்றும் G2532	φῆσιν சொல்கிறான் G5346	ὁ -அந்த G3588	ἐξοῖχος, அண்ணகன் G2135	Ἰδοῖ இதோ G3708
	ἕνδεκα; தண்ணீர் G5204	τί என்ன G5101	κωλύει தடுக்கிறது G2967	μὲ என்னை G1473	βαστασθῆνα? ஞானஸ்நானம்பெறுவதை G0907			

இவ்விதமாக அவர்கள் போய்க்கொண்டிருக்கும்போது, தண்ணீர் உள்ள ஒரு இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: “இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடை என்ன” என்றான்.

37 {εἶπε δὲ ὁ Φίλιππος, Εἰ παστεύει εἶ
 சொன்னான் -மற்றும் -அந்த பிலிப்பு நீ விசுவாசிக்கிறாய்-என்றால் -இருந்து
[G2036](#) [G1161](#) [G3588](#) [G5376](#) [G1487](#) [G4100](#) [G1537](#)

ὄλης τῆς καρδίας, εἰδεσθῆναι ἀποκριθεὶς δὲ εἶπε,
 முழு -அந்த இருதயத்திலிருந்து கூடும் பதிலளித்து -மற்றும் சொன்னான்
[G3650](#) [G3588](#) [G2588](#) [G1832](#) [G0611](#) [G1161](#) [G2036](#)

Παυλὸς τὸν ἴσον τοῦ Θεοῦ ἐλα τὸν Ἰησοῦν
 விசுவாசிக்கிறேன் -அந்த குமாரன் -உடைய தேவனுடைய இருக்க -அந்த இயேசு
[G4100](#) [G3588](#) [G5207](#) [G3588](#) [G2316](#) [G1511](#) [G3588](#) [G2424](#)

Χριστόν}.
 கிறிஸ்து
[G5547](#)

அதற்குப் பிலிப்பு: “நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லை” என்றான். அப்பொழுது அவன்: “இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன்” என்று சொல்லி;

38 καὶ ἐκέλευσεν στήναι τὸ ἄρμα. καὶ κατέβησαν,
 மற்றும் கட்டளையிட்டான் நிறுத்தும்படி -அந்த இரதத்தை மற்றும் இறங்கினார்கள்
[G2532](#) [G2753](#) [G2476](#) [G3588](#) [G0716](#) [G2532](#) [G2597](#)

ἀμφοτέρωθεν εἰς τὸ βῆμα, ὃ τε Φίλιππος καὶ ὁ
 இருவரும் -க்குள் -அந்த தண்ணீரில் -அவன் -மற்றும் பிலிப்புவும் மற்றும் -அந்த
[G0297](#) [G1519](#) [G3588](#) [G5204](#) [G3588](#) [G5037](#) [G5376](#) [G2532](#) [G3588](#)

ἐξ ἑκαστοῦ, καὶ ἐβάντων αὐτὸν.
 அண்ணகனும் மற்றும் ஞானஸ்நானம்கொடுத்தான் அவனுக்கு
[G2135](#) [G2532](#) [G0907](#) [G0846](#)

இரதத்தை நிறுத்தச்சொன்னான். அப்பொழுது பிலிப்புவும் மந்திரியும் தண்ணீரில் இறங்கினார்கள், பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்.

39 ὅτε δὲ ἀνέβησαν ἐκ τοῦ βῆματος, Πνεῦμα
 எப்பொழுது -மற்றும் ஏறிவந்தார்கள் -இருந்து -அந்த தண்ணீரிலிருந்து ஆவி
[G3753](#) [G1161](#) [G0305](#) [G1537](#) [G3588](#) [G5204](#) [G4151](#)

Κυρίου ἤρασαν τὸν Φίλιππον, καὶ οὐκ
 ஆண்டவருடைய எடுத்துக்கொண்டுபோனது -அந்த பிலிப்புவை மற்றும் இல்லை
[G2962](#) [G0726](#) [G3588](#) [G5376](#) [G2532](#) [G3756](#)

εἶδεν αὐτὸν οὐκέτι ὁ εὐνοῦχος; ἐπορεύετο γὰρ
 கண்டான் அவனை இனிமேல் -அந்த அண்ணகன் போய்க்கொண்டிருந்தான் ஏனெனில்
[G3708](#) [G0846](#) [G3765](#) [G3588](#) [G2135](#) [G4198](#) [G1063](#)

τῆν ὁδὸν αὐτοῦ, χαίρων.
 -அந்த வழியிலே அவனுடைய சந்தோஷத்தோடே
[G3588](#) [G3598](#) [G0846](#) [G5463](#)

அவர்கள் தண்ணீரைவிட்டுக் கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அதற்குப்பின்பு அவனைக் காணாமல், சந்தோஷத்தோடு தன் வழியே போனான்.

40	Φίλιππος	δὲ	ἐπρέθη	εἰς	Ἰζωτον,	καὶ	διερχόμενος,
	பிலிப்பு	-மற்றும்	காணப்பட்டான்	-க்குள்	அசோத்தில்	மற்றும்	கடந்துபோய்
	G5376	G1161	G2147	G1519	G0108	G2532	G1330
	ἐπηγγέλιζέτο	τὰς	πόλεις	πάσας,	ἕως	τοῦ	ἐλθεῖν
	நற்செய்தியறிவித்தான்	-அந்த	நகரங்களுக்கெல்லாம்	எல்லா	-வரை	-அந்த	வரும்வரை
	G2097	G3588	G4172	G3956	G2193	G3588	G2064
	αὐτὸν	εἰς	Καίσαρειαν.				
	அவன்	-க்குள்	செசரியாவுக்கு				
	G0846	G1519	G2542				

பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அந்த இடத்திலிருந்து பிரயாணம்பண்ணி, செசரியாவிற்கு வருகிறவரையில் அனைத்து பட்டணங்களிலும் நற்செய்தியைப் போதித்துக்கொண்டுவந்தான்.